



# Tamil Catholic Association USA

April 22, 2012

## *TCA President's Message*

தமிழன் என்று சொல்லடா... தலை  
நிமிர்ந்து நில்லடா!

Happy Easter! Welcome to the 2012 TCA Tamil New Year celebration. Wishing you all peace, harmony, and much happiness in the New Year.

This is an important event in our TCA history. Our counselor Rev. Fr. Grace Guna will be moving back to our mother land by next month. We are very grateful to have him as our counselor for the past four years. During his tenure, Fr. Guna was very active in organizing the events, interacting and providing spiritual guidance to our general body members, continue to provide his support to the RAP team and guide the Executive Team with his positive attitude. Over the past two years, I had the honor of having Fr. Guna as the counselor of TCA. It has been a pleasure to work with Fr. Guna and like to extend my heartfelt thanks for his dedicated and highly skilled efforts to strike all propositions. On behalf of TCA, I wish him well on all his new endeavors in India.

With immense pleasure, I welcome our new counselor Fr. Albin Roby and RAP coordinator Fr. Eugene onboard.

Continue to provide us your constructive feedback and let us reaffirm our collective dedication and support to grow our organization to the finest.

Enjoy the spring!

**By Thomas Amutharasu**



*From the bottom of my heart....*

It has been a great pleasure for me to be part of the Tamil Catholic Association. First of all, I thank **Fr. Theemas**, for giving me this great opportunity to serve our TCA and RAP in different ways. I never felt to be in a foreign country, since I have a close association with TCA and its valuable members. I would like to thank all our Tamil priest friends who have become part of our TCA, in guiding all our members spiritually and extending their helping hands when needs arise.

I would very much like to thank **Fr. Albin Roby**, who has accepted to serve TCA as Counselor (Priest-in charge) in the years to come. He has already been helping and guiding the RAP team in a meaningful and fruitful way. I thank Fr. Eugene, who gracefully agreed to lead the RAP for coming years. Furthermore, I would like to thank all our earlier Executive Team, headed by Francis Xavier and the current Executive Team has been headed by Thomas Amutharasu. I would like to thank all the different groups of our Association. Finally I thank all our members of TCA and I wish and pray our Association flourish and prosper as true faith community. I will keep you all in my prayers and keep me in your prayers as well.

**- Fr. Grace Guna**

Our Christian faith.

Our faith is not just a call to believe in a set formula, or dogma, or belief. But it is a call to see new life beyond the empty tomb. Can we see in the dead ends of our life - a new beginning, in our wounds - the healing of the risen Lord, in our misunderstandings - the light of the risen Lord, in our tension and stress - the peace of the risen Lord, and finally in the daily deaths- the fullness of life of the risen Lord awaiting us?

There is so much violence, destruction and killings around us. Communities are divided- people are searching for meaning in life. In families, people sometimes live as strangers. These people should be able to see in us, the path to a new life of the resurrection, from the tomb of death. If this is not reflected in our life, this Easter celebration will lack its real meaning.

*Rev. Fr. Grace Guna Arachi*



### *Priest's Message - Tamil Puthandu message....*

Tamil Puthandu is the breath and the length, height and depth, and to know the love of whole Tamil family, That surpasses the love of unity among the Tamils . breaks the barriers of all preconceptions of evils, brings the whole land of the earth together, makes us to walk on the bridge of human love and affection for each one lives ever and ever, and we all become one by the everlasting Tamil .

- Fr.Jerry.

### *Tax Time!!!*

***TCA accounts committee has completed federal and state tax filings for year 2011***

***TCA, as a non-profit organization, has send out tax deduction receipts to our members and non-members who donated during year 2011. All your TCA donations will be eligible for federal tax exemptions/discounts.***

***Be generous in your future donations and enjoy your tax benefits.***

### **Editor's Note**

**Happy Tamil New Year and Happy Easter!**

**Thank you for your contributions to this newsletter and for your continued support to TCA.**

***- Stephen D. Alex***

*Best Compliments  
From  
Law of Offices of L. Nagananda,*

*Best Compliments  
From  
Hot Breads*

*Best Compliments  
From  
New York Life Insurance Company  
Manikandan Radhkrishnan*

*Best Compliments  
From  
Arusuvai Restaurant  
at Lions Plaza*

*Best Compliments  
From  
Raisun Inc*

தமிழ் கத்தோலிக்க சங்க அங்கத்தினருக்கு,

தமிழ் மன்றத்தின் தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துகள். தமிழ் தொன்பெருமையை கிழ்காணும் கட்டுரை மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

கடல் வாழ் உயிரினமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!!

எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்) RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைக்கோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன.

அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு (கடல்சார் ஆராய்ச்சியாளர்) ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது.

அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர், சபா சந்தகன் - மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் - ஸ்பெயின், நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் -மெக்சிகோ, திங் வெளிர்- ஐஸ்லாந்து, கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். 'சர்க்கரை வள்ளிக்கிழங்கு'(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியான்மர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் 'குமரா'!!

பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் 'திரி மரம்'. அதன் நடு பாகத்தின் பெயர் 'அம்மா' வலது பாகம் 'அக்கா' இடது பாகம் 'வக்கா'. அடி பாகம் 'கீழ்'.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

அன்புடன், தமிழ் மன்றத்துக்காக!

- ஜான் லாரன்ஸ்

# Kids Page

By Mario Jayakumar, Grade VII

Word Search: Can you find these *Lent* words?

E L U O D W B E H O L D N L D  
X H A Q E C E O V E A O K E S  
C G E T S J L E R L I K N R T  
L U V X S L E Y P T E O T L T  
U A I S E A T R A I U W U S S  
D L L A L V O L U N N S T K A  
E H P J B D O C C S N G X Q T  
Y E O W Q S P E W I A T N T I  
R A G H N D I S C I P L E S S  
G V Z O K I N G D O M H E F F  
N E C I O J E R Z Q D I S M I  
U N W D U G H A T A K P B Z E  
H Z P D C B Q A J W Y R J X D  
S T E H P O R P T U K X N R Y  
X A V P O O R W D E E Y U S Z

BEHOLD BLESSED COASTAL CONSOLATION DENOUNCE DISCIPLES EVIL EXCLUDE HATE  
HEAVEN HUNGRY INSULT JERUSALEM JUDEA KINGDOM LAUGH LEAP POOR  
PROPHETS REJOICE SATISFIED TWELVE TYRE WEEPING WOE

## THE BEATITUDES

THE BEATITUDES ARE EIGHT TEACHINGS BY JESUS FROM THE SERMON ON THE MOUNT. EACH OF THE BEATITUDES IS ABOUT A BLESSING AND JESUS WOULD GO TO THE MOUNTAIN SIDE TO PREACH ABOUT THE BEATITUDES AND HE WOULD ALSO TEACH ABOUT LOVE, GRACE, AND WISDOM. TO HELP YOU UNDERSTAND THE BEATITUDES, UNSCRAMBLE THE WORDS AND THE FILL IN THE BLANKS.

EJSSU \_\_\_\_\_  
YAMR \_\_\_\_\_  
SATEER \_\_\_\_\_  
NNCAESSOI \_\_\_\_\_  
TEARCHUIS \_\_\_\_\_  
TLEN \_\_\_\_\_  
IUYCCRF \_\_\_\_\_  
PLIDSICES \_\_\_\_\_

There were \_\_\_\_\_ Disciples  
Jesus \_\_\_\_\_ into heaven  
There are \_\_\_\_\_ of lent  
Jesus was \_\_\_\_\_ on the cross  
\_\_\_\_\_ wiped the face of Jesus  
Jesus was betrayed by \_\_\_\_\_  
Jesus rose from the dead on \_\_\_\_\_